

மாதிரி வினாத்தாள்
இறுதிக்க கணக்குகள் - பகுதி III
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 16-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 70

பகுதி - அ

5 x 1 = 5

- 1) இருப்புநிலைக் குறிப்பில் தேய்மானம் குறிப்பிட்ட _____ லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும் .
- 2) இருப்புநிலைக் குறிப்பில் வாரா ஐயக்கடன் ஒதுக்கு _____ லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும்
- 3) இருப்புநிலைக் குறிப்பில் கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு _____ லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும்.
- 4) பற்பல கடனாளிகளிடமிருந்து திரும்பப் பெற இயலாத கடன் _____ எனப்படும்.
- 5) கணக்கியல் துழுவில் தயாரிப்பு கடைசி நிலையாகும்.

பகுதி - ஆ

5 x 1 = 5

- 6) வியாபாரத்தின் நிதி நிலையை தயாரிப்பதன் வாயிலாக அறியலாம்.
(a) இறுதிக் கணக்குகள் (b) இருப்பாய்வு (c) முதல் கணக்குகள்
- 7) ஐ அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
(a) முதல் கணக்குகள் (b) சொத்துக்கள் (c) இருப்பாய்வு
- 8) கொடுபட வேண்டிய செலவுகள் கணக்கின் பற்றுப் பக்கத்தில் தோன்றும்.
(a) வியாபாரக் கணக்கு (b) இருப்பாய்வு (c) இலாப நட்டக் கணக்கு
- 9) முன்கூட்டிக் செலுத்திய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
(a) சொத்துக்கள் (b) பற்று (c) பொறுப்புகள்
- 10) கூடியுள்ள வருமானம் அல்லது பெற வேண்டிய வருமானம் குறிப்பிட்ட வருமானத்துடன் கூட்டப்பட்டு இலாப நட்டக் கணக்கின் பக்கத்தில் தோன்றும்.
(a) சொத்துக்கள் (b) வரவு (c) பொறுப்புகள்

பகுதி - இ

4 x 5 = 20

- 11) இறுதிச் சரக்கிருப்பு என்றால் என்ன?
- 12) முதல்மீது வட்டி ஏன் அனுமதிக்க வேண்டும்?
- 13) எடுப்புகள் என்றால் என்ன? எடுப்புகள் மீதான வட்டி எங்கு தோன்றும்?
- 14) 'கடன்' என்றால் என்ன? கடன் மீதான வட்டி இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

பகுதி - ஈ

2 x 20 = 40

- 15) கீழ்க்காணும் இருப்பாய்விலிருந்து திரு. ஜோசப் அவர்களின் 2003 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்க . இருப்பாய்வு

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
முதல்		1,20,000
விற்பனை		75,000
கொள்முதல்	45,000	
சம்பளம்	6,000	
வாடகை	4,500	
காப்பீட்டு முனைமம்	900	
எடுப்புகள்	15,000	
இயந்திரம்	84,000	
வங்கி	13,500	
ரொக்கம்	13,500	
சரக்கிருப்பு (1.4.2002)	15,600	
பற்பல கடனாளிகள்	7,500	
பற்பல கடனீந்தோர்		10,500
	2,05,500	2,05,500

தேவையான சரிக்கட்டுதல்கள் :

1. 31.3.2003 அன்றைய சரக்கிருப்பு ரூ.14,700
2. கொடுபட வேண்டிய சம்பளம் ரூ.1,000
3. முன்கூட்டிக் செலுத்திய வாடகை ரூ.750
4. கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.

- 16) a) கீழ்க்காணும் இருப்புகள் (31.3.2004) திரு.வேணுகோபாலின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. 2004 மார்ச் 31-ஆம் நாளிது நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்க.

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
முதல்		1,20,000
பொதுச்செலவுகள்	16,500	
எடுப்புகள்	16,000	
கழிவு		11,000
வங்கி மேல்வரைப்பற்று		25,000
கைரொக்கம்	2,500	
சரக்கிருப்பு (1.4.2003)	1,00,000	
அறைகலன்	80,000	
கொள்முதல்	3,00,000	
விற்பனை		5,00,000
கூலி	50,000	
காப்பீட்டு முனைமம்	1,000	
சம்பளம்	15,000	
பற்பல கடனீந்தோர்		50,000
பற்பல கடனாளிகள்	1,50,000	
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்		25,000
	7,31,000	7,31,000

சரிக்கட்டுதல்கள்:

- 1.இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு ரூ.1,00,000
- 2.வாராக்கடன் ரூ.20,000 போக்கெழுதுக.
- 3.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
- 4.பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
- 5.பற்பல கடனீந்தோர் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.

(OR)

- b) கீழ்க்காணும் இருப்பாய்வைக் கொண்டு 1981 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கையும்,அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

பற்று இருப்புகள்	ரூ .	வரவு இருப்புகள்	ரூ .
கொள்முதல்	11,870	முதல்	8,000
பற்பல கடனாளிகள்	7,580	வாராக்கடன் திருப்பப் பெற்றது	250
உள்திருப்பம்	450	பற்பல கடனீந்தோர்	1,250
வங்கி வைப்பு	2,750	வெளித்திருப்பம்	350
வாடகை	360	வங்கி மேல்வரைப்பற்று	1,570
சம்பளம்	850	விற்பனை	14,690
பயணச்செலவுகள்	300	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	1,350
ரொக்கம்	210		
சரக்கிருப்பு (1.4.1980)	2,450		
அளித்த தள்ளுபடி	40		
எடுப்புகள்	600		
	27,460		27,460

சரிக்கட்டுதல்கள்: (அ) 31.3.81 அன்று சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,200

(ஆ) வாராக்கடன் ரூ.80 போக்கெழுதுக.

(இ)பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.

(ஈ)கொடுபட வேண்டிய வாடகை ரூ.120
